

TAMILCALENDARS.COM

SEPTEMBER 2015 - NEW YORK

2015 September New York Tamil Calendar. + Sing indicates next calendar date.

SUN ஞாயிறு		6	13	20	27
		ஆவணி; நவமி 17:17; மிருகசிரீஷம் 15:01; ராகு 17:44-19:18	புரட்டாசி; பிரதமை 05:15+; உத்திரம் Full Night; ராகு 17:30-19:10	புரட்டாசி; சப்தமி 16:53; கேட்டை 21:33; ராகு 17:23-18:58	புரட்டாசி; பௌர்ணமி 22:52; பூரட்டாதி 11:21; ராகு 17:17-18:43
MON திங்கள்		7	14	21	28
		ஆவணி; தசமி 17:37; திருவாதிரை 16:03; ராகு 08:07-09:44	புரட்டாசி; துவிதியை Full Night; உத்திரம் 06:59; ராகு 08:07-09:43	புரட்டாசி; அஷ்டமி 16:51; மூலம் 22:03; ராகு 08:17-09:45	புரட்டாசி; பிரதமை 19:02; உத்திரட்டாதி 08:21; ரேவதி 05:33+; ராகு 08:17- 09:45
TUE செவ்வாய்	1	8	15	22	29
	ஆவணி; சதுர்த்தி 00:49+; ரேவதி 19:20; ராகு 16:14-17:46	ஆவணி; ஏகாதசி 18:35; புனர்பூசம் 17:36; ராகு 16:04-17:43	புரட்டாசி; துவிதியை 08:00; ஹஸ்தம் 10:08; ராகு 15:55-17:27	புரட்டாசி; நவமி 16:03; பூராடம் 21:49; ராகு 15:51-17:19	புரட்டாசி; துவிதியை 15:29; அஸ்வினி 02:51+; ராகு 15:44- 17:10
WED புதன்	2	9	16	23	30
	ஆவணி; பஞ்சமி 22:08; அஸ்வினி 17:16; ராகு 12:56-14:32	ஆவணி; துவாதசி 20:03; பூசம் 19:37; ராகு 12:55-14:30	புரட்டாசி; திருதியை 10:32; சித்திரை 13:09; ராகு 12:50-14:22	புரட்டாசி; தசமி 14:31; உத்திராடம் 20:50; ராகு 12:51-14:15	புரட்டாசி; திருதியை 12:14; பரணி 00:38+; ராகு 12:42- 14:13
THU வியாழன்	3	10	17	24	
	ஆவணி; சஷ்டி 19:54; பரணி 15:50; ராகு 14:31-16:10	ஆவணி; திரயோதசி 21:57; ஆயில்யம் 22:01; ராகு 14:27-16:04	புரட்டாசி; சதுர்த்தி 12:51; சுவாதி 15:59; ராகு 14:22-15:56	புரட்டாசி; ஏகாதசி 12:19; திருவோணம் 19:09; ராகு 14:17-15:48	
FRI வெள்ளி	4	11	18	25	
	ஆவணி; சப்தமி 18:23; கிருத்திகை 14:58; ராகு 11:19-12:56	ஆவணி; சதுர்த்தசி 00:14+; மகம் 00:48+; ராகு 11:15- 12:55	புரட்டாசி; பஞ்சமி 14:48; விசாகம் 18:28; ராகு 11:14-12:49	புரட்டாசி; துவாதசி 09:27; திரயோதசி 06:15+; அவிட்டம் 16:53; ராகு 11:15-12:49	
SAT சனி	5	12	19	26	
	ஆவணி; அஷ்டமி 17:34; ரோகிணி 14:39; ராகு 09:44-11:18	ஆவணி; அமாவாசை 02:41+; பூரம் 03:49+; ராகு 09:43- 11:20	புரட்டாசி; சஷ்டி 16:12; அனுஷம் 20:18; ராகு 09:43-11:19	புரட்டாசி; சதுர்த்தசி 02:34+; சதயம் 14:20; ராகு 09:50-11:18	